

இலங்கை திட்டமிடல் சேவை தரம் I உத்தியோகத்தர்களை விசேட தரத்திற்கு தரமுயர்த்துவதற்கான
விண்ணப்பம்

அலுவலகப் பயன்பாட்டுக்காக

விண்ணப்ப இலக்கம்

S
F

(அ) பகுதி - உத்தியோகத்தரினால் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

1. பெயர் -
 - 1.1 முழுப் பெயர்: திரு/திருமதி/செல்வி.....
 - 1.2 நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் :-
2. தேசிய அடையாள அட்டை இலக்கம் :
3. பிறந்த திகதி:
4. தனிப்பட்ட முகவரி:
5. தொலைபேசி இலக்கம் - 5.1 வீட்டு : 5.2 செல்பேசி :
6. 6.1 பதவி :
- (தற்போது வகிக்கும்/ ஓய்வுபெற்றிருப்பின் ஓய்வுபெறும் போது வகித்த)
- 6.2 ஓய்வுபெற்றிருப்பின் ஓய்வுபெற்ற திகதி :
7. அமைச்சு/ திணைக்களம் :
8. அலுவலக முகவரி :
9. 9.1 அலுவலக தொலைபேசி இலக்கம் :
- 9.2 அலுவலக தொலைநகல் இலக்கம் :
10. நியமன / தரமுயர்வுத் திகதி -
 - 10.1 இ.தி.சே. தரம் II/III இற்கான (வகுப்பு III இற்கு) நியமனத் திகதி :
 - 10.2 இ.தி.சே. தரம் II/I இற்கு (வகுப்பு II இற்கு) தரமுயர்வுத் திகதி :
 - 10.3 இ.தி.சே. தரம் I இற்கு (வகுப்பு I இற்கு) தரமுயர்வுத் திகதி :

(தரம் I இற்கு/ வகுப்பு I இற்கு தரமுயர்த்தப்பட்ட கடிதத்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியை 10.3 என இலக்கமிட்டு இணைத்து அனுப்ப வேண்டும்)

11. தரம் I இற்கு தரமுயர்வு பெற்ற பின்னர் சேவையில் இல்லாத காலப் பகுதிகள் மற்றும் ஒழுக்காற்றுத் தண்டனைகள் விதிக்கப்படுதல் மூலம் சேவைக் காலம் குறைவடைதல் -
 - 11.1 வீவு பெற்றமையின் அடிப்படையில் சேவைக் காலம் குறைவடைதல் (பொருத்தமாயின் மாத்திரம் பூர்த்தி செய்யவும்)

தொடர் இலக்கம்	லீவு அனுமதிக்கான நிபந்தனைகள்	காலப் பகுதி		சேவைக் காலம் குறைக்கப்படும் நாட்களின் எண்ணிக்கை		
		முதல்	வரை	வருடங்கள்:	மாதங்கள்	நாட்கள்
i	தாபனவிதிக் கோவையின் V:2.5.4					
ii	தாபனவிதிக் கோவையின் XII:16					
iii	10 ஆம் இலக்க முகாமைத்துவ சேவை சுற்றறிக்கை					
iv	33 ஆம் இலக்க முகாமைத்துவ சேவை சுற்றறிக்கை					
v	தாபனவிதிக் கோவையின் XII:16					
vi	ஏனைய சம்பளமற்ற லீவுகள்					
சேவைக் காலம் குறைவடையும் மொத்த நாட்களின் எண்ணிக்கை						

(லீவுகளுக்கு அனுமதி வழங்கிய கடிதங்களின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை 11.1.i, 11.1.ii, 11.1.iii என விடயத்துடன் தொடர்புடைய வகையில் இலக்கமிட்டு இணைக்க வேண்டும்.)

11.2 ஒழுக்காற்று விடயங்களின் அடிப்படையில் சேவைக் காலம் குறைவடைதல் (பொருத்தமாயின் மாத்திரம் பூர்த்தி செய்யவும்)

ஒழுக்காற்றுத் தீர்மானம்	குற்றப் பத்திரத்திற்கு இணங்க குற்றம் நிகழ்ந்த காலப் பகுதி	சேவைக் காலம் குறைக்கப்படும் நாட்களின் எண்ணிக்கை		
		வருடங்கள்:	மாதங்கள்	நாட்கள்
I.சம்பள ஏற்றங்களைப் பிற்போடுதல்				
II. ஏனையவை				
சேவைக் காலம் குறைவடையும் மொத்த நாட்களின் எண்ணிக்கை				

(ஒழுக்காற்றுத் தீர்மானங்களின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை 11.2.i, 11.1.ii என விடயத்துடன் தொடர்புடைய வகையில் இலக்கமிட்டு இணைக்க வேண்டும்.)

11.3 11.1 மற்றும் 11.2 இன் இறுதிக் கூட்டுத் தொகை : வருடங்கள் மாதங்கள் நாட்கள்

- 11.4 தரம் I இற்கு நியமனம் பெற்ற திகதியிலிருந்து முன்னோக்கி மேலே 11.3 இலுள்ள காலப் பகுதியை அகற்றிய பின்னர் திகதி :
12. உடன் முந்திய ஐந்து வருடங்களில் சம்பள ஏற்றங்களைப் பெற்றிருத்தல்.
- 12.1 தரமுயர்வு பெறுவதற்கு தகைமை பெறும் திகதிக்கு உடன் முந்திய 05 வருடங்களில் அனைத்துச் சம்பள ஏற்றங்களையும்** உழைத்துள்ளார்/உழைக்கவில்லை.*
- (தரபனவாதிக் கோவையின் XII:16:9, XII:16:10 மற்றும் XII:36:1:4(i), (ii) ஆகிய பிரிவுகளின் கீழ் பெற்றுள்ள சம்பள ஏற்றங்கள் தரமுயர்வுக்காக ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.)
- *(பொருத்தமற்ற சொற்களை வெட்டிவிடவும்)
- 12.2 தரமுயர்வு பெறுவதற்கு தகைமை பெறும் திகதிக்கு உடன் முந்திய 05 வருடங்களில் சம்பளங்கள் பெற்றிராவிடின், 05 சம்பள ஏற்றங்கள் பெறும் திகதி வரையில் தரமுயர்வுக்குத் தகுதிபெறும் திகதியை மீளக் கணக்கிட வேண்டும். அதனடிப்படையில் தகுதி பெறும் திகதி** :
- ** (சம்பள ஏற்றப் படிவங்கள் ஐந்தினதும் (05) சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை 12.1 முதல் 12.5 வரை இலக்கமிட்டு இணைக்கவும்)
13. அரசு சேவை ஆணைக்குழுவின் 01/2020 ஆம் இலக்கச் சுற்றறிக்கையில் உள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க ஒழுக்காற்றுத் தண்டனைகள் விதிக்கப்பெறாதவராக இருத்தல்
- 13.1 கோவைக்கு இணங்க, தரமுயர்வுக்குத் தகுதி பெறும் திகதிக்கு உடன் முந்திய 05 வருடங்களில் எந்தவொரு ஒழுக்காற்றுத் தண்டனைக்கும் உட்படாதவராக இருத்தல். (திணைக்களத் தலைவர் இது தொடர்பில் எழுத்துமூலமான பிரகடனமொன்றின் மூலம் சான்றுப்படுத்துவது அவசியமாகும் - விண்ணப்பத்தின் "ஆ" பகுதியின் கீழ்)
- 13.2 13.1 இல் குறிப்பிடப்பட்டுள்ள காலப் பகுதியினுள் ஒழுக்காற்றுத் தண்டனையொன்றுக்கு ஆளாகியுள்ள அதேவேளை 11.2 இன் கீழ் குறிப்பிடப்பட்டு, அதற்கிணங்க தரமுயர்வுத் திகதி திருத்தப்படுமாயின் அத்திகதி:
- 13.3 தரமுயர்வுக்கு தகுதி பெறும் திகதி 12.2 மற்றும் 13.2 இற்கு இணங்க திருத்தப்படுமாயின் புதிய திருத்தப்பட்ட திகதி :
14. உடன் முந்திய ஐந்து (05) வருடங்களில் வருடாந்த செயலாற்றுகை தரங்கணிப்புக்கு இணங்க வேலை நடத்தை சிறந்ததாகப் பிரதிபலித்தல்.
- மேலே 12 அல்லது 13 இணங்க தகுதி பெறும் திகதிக்குரிய வருடத்திற்கு உடன் முந்திய 05 வருடங்களை பின்வரும் அட்டவணையின் முதலாம் நிரலில் குறிப்பிடுதல் வேண்டும். குறித்த 05 செயலாற்றுகை அறிக்கைகளினதும் சான்றுப்படுத்திய பிரதிகளை இணைத்தல் வேண்டும். செயலாற்றுகை அறிக்கையின் இறுதி மதிப்பீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மாற்று சிபாரிசுகள் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் குறித்த உத்தியோகத்தரின் கையொப்பம் மற்றும் பதவி முத்திரை பதிக்கப்படாத அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

வருடம்	இறுதி மதிப்பீடு மிகச் சிறப்பானது/ சாதாரண மட்டத்தை விட உயர்வானது/ திருப்திகரமானது/ திருப்தியற்றது	குறித்த உத்தியோகத்தர் கையொப்பமிட்டுள்ளார்/ கையொப்பமிடவில்லை

(ஒவ்வொரு வருடத்திற்குமான செயலாற்றுகை அறிக்கைக்கு இணங்க ஒவ்வொரு வரியும் நிரலும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்)

15. சேவை பிரமாணக் குறிப்பின் 10.3.1 (i) இலுள்ள தகைமைகளைப் பூர்த்தி செய்திருத்தல்

15.1 தொடர் இலக்கம்	15.2 முதுமானிப் பட்டத்தின் பெயர்	15.3 பாடத் துறை	15.4 அந்தப் பட்டத்தை வழங்கும் பல்கலைக் கழகம்	15.5 அந்த பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவி னால் ஒரு பல்கலைக்கழக மாக அங்கீகரிக்கப்பட் டுள்ளதா என்பது	15.6 பட்டக் காலப் பகுதி (ஆரம்பித்த மற்றும் முடிவடைந் த திகதி)	15.7 பட்டம் செல்லுப டியாகும் திகதி
1.						
2.						
3.						
4.						
5.						

(15.1 ஆக இலக்கமிட்டு பட்டச் சான்றிதழினதும் விரிவான பெறுபேற்றுக் குறிப்பினதும் சான்றுப்படுத்திய பிரதிகளை இணைத்தல் வேண்டும்.)

16. தரமுயர்வு பெறுவதற்கு தகைமை பெறும் திகதியில் சேவையில் பதினெட்டு (18) வருடங்களுக்குக் குறையாத செயலாக்கமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்துள்ளார்/ செய்யவில்லை.*

17. மூன்றாம் (03) வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சை

17.1 பூர்த்தி செய்ய வேண்டிய திகதி :

17.2 பூர்த்தி செய்த திகதி :

18. பணியாற்ற விரும்பும் பதவி மற்றும் தொடர்புடைய 5 சேவை நிலையங்கள்:

தொடர் இலக்கம்	பதவி	சேவை நிலையம்
1		
2		
3		
4		
5		

(இ.தி.சே. விசேட தரத்திற்குரிய பதவிகள் வெற்றிடமாகக் காணப்படும் நிறுவனங்களில் ஐந்து நிறுவனங்கள் முன்னுரிமை அடிப்படையில்)

மேலே 01 முதல் 18 வரையான இலக்கங்களுக்கு சரியானதும் முழுமையானதுமான தகவல்களைக் கொண்ட விண்ணப்பத்தையும் இணைத்து அனுப்புமாறு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களினதும் சான்றுப்படுத்திய பிரதிகளையும் விடயத்துடன் தொடர்புடைய இலக்கங்களை ஒவ்வொரு ஆவணத்தினதும் வலது பக்க மேல் மூலையில் எழுதி இலக்க ஒழுங்கின் படி இணைத்து ஒரு கோவையாகத் தயாரித்து இத்துடன் சமர்ப்பிக்கிறேன்.

மேலும், என்னால் தரமுயர்வின் அடிப்படையில் நியமனம் பெறுவதற்குக் கோரியுள்ள இலங்கை திட்டமிடல் சேவையின் விசேட தரத்திற்குரிய பதவிகள் வெற்றிடமாகக் காணப்படும் எந்தவொரு சேவை நிலையத்திற்கும்/அந்நிலையங்களுக்கு மிகவும் அருகிலுள்ள இலங்கை திட்டமிடல் சேவையின் விசேட தரத்திற்குரிய பதவியொன்றுக்கு நியமனம் பெறுவதற்கு விருப்பத்தை வெளிப்படுத்துகிறேன்.

இரண்டு (02) மாத காலத்துக்குள் அந்தப் பதவியை பொறுப்பேற்கத் தவறினால், தரமுயர்த்தப்பட முன்னர் இருந்த தரத்திற்கும் பதவிக்கும் திருப்பி அனுப்பப்படுவதற்கு இத்தால் விருப்பத்தை வெளிப்படுத்துகிறேன்.

திகதி :

.....

விண்ணப்பதாரரின் கையொப்பம்
பதவிப் பெயர் மற்றும் பதவி முத்திரை

பகுதி (ஆ) - திணைக்களத் தலைவரினால் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

செயலாளர்,

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு / உரிய அமைச்சு

1. உத்தியோகத்தரால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் சரியானவையாகும்.
2. 11, 12 மற்றும் 13 ஆம் இலக்கங்களுக்குரிய விடயங்கள் கோவையுடன் ஒப்புநோக்கப்பட்டன. குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சரியானவை என்றும் அனைத்து ஆவணங்களினதும் சான்றுப்படுத்திய பிரதிகள் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும் சான்றுப்படுத்துகின்றேன்.
3. உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அல்லது ஒழுக்காற்று விசாரணை நடைபெறுகின்றது/ நடைபெறவில்லை.

3.1 மேலே பதில் "வருகின்றன" என்றிருப்பின் குற்றமிழைத்த திகதி :

3.2 ஒழுக்காற்று அதிகாரியினால் குற்றப்பத்திரம் வழங்கப்பட்ட திகதி :

4. திரு/திருமதி/செல்வி என்பவரின் பணிக் கடமைகள்/ வருகை/ நடத்தை திருப்திகரமானது. அவருடைய செயலாற்றுகையை, தலைமைத்துவத்தை, ஆற்றலை மற்றும் அடுத்த தரமுயர்வுக்குரிய பதவியையும் பொறுப்புக்களையும் வகிப்பதற்கான ஆற்றலை கவனத்தில் எடுத்தேன். அவரை இலங்கை திட்டமிடல் சேவையின் விசேட தரத்திற்கு தரமுயர்த்துவதற்கு சிபாரிசு செய்கிறேன்/ செய்யவில்லை.
5. சரியாக, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தையும், ஒவ்வொரு விடயத்துடனும் தொடர்புடைய இலக்கங்களைக் குறித்து, இலக்க ஒழுங்குமுறைப்படி உரிய ஆவணங்களின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளையும் இணைத்துத் தயாரிக்கப்பட்ட கோவையை இத்துடன் அனுப்புகிறேன்.

திகதி :

.....
 திணைக்களத் / நிறுவனத் தலைவரின்
 கையொப்பம், பதவிப் பெயர்
 மற்றும் பதவி முத்திரை

குறிப்பு: தேவையற்ற சொற்களை வெட்டி விடவும்.

பகுதி (இ) - உரிய அமைச்சின் செயலாளரினால் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

செயலாளர்,

அரசாங்க சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு.

1. இலங்கை திட்டமிடல் சேவையின் தரம் I இலுள்ள திரு/திருமதி/செல்வி என்பவரின் கடமைகள் மற்றும் நடத்தை தொடர்பில் திணைக்கள/ நிறுவனத் தலைவரின் பரிந்துரையுடன் உடன்படுகின்றேன்/ உடன்படவில்லை.
2. உத்தியோகத்தரின் கடமைகள், நடத்தை, விசேட திறமைகள், செயலாற்றுகை என்பவற்றை மதிப்பீட்டுக்கு உட்படுத்தினேன்.
 திரு/திருமதி/செல்வி என்பவரை 2021.01.01 ஆம் திகதி முதல் இலங்கை திட்டமிடல் சேவையின் விசேட தரம்திற்கு தரமுயர்த்துவதற்கு சிபாரிசு செய்கிறேன்./செய்யவில்லை.*
 (* சிபாரிசு செய்யாவிட்டால், காரணத்தைச் சுருக்கமாகக் குறிப்பிடவும்.)

3. சரியாக, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தையும், ஒவ்வொரு விடயத்துடனும் தொடர்புடைய இலக்கங்களைக் குறித்து, இலக்க ஒழுங்குமுறைப்படி உரிய ஆவணங்களின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளையும் இணைத்துத் தயாரிக்கப்பட்ட கோவையை இத்துடன் அனுப்புகிறேன்.

திகதி :

.....
 செயலாளர்,
 அமைச்சு
 பதவி முத்திரை